

02nd August, 2023

To, BSE Limited First Floor, New Trading Wing, Rotunda Building, P J Towers, Dalal Street, Fort, Mumbai - 400001 **BSE Scrip Code: 532826**

National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor, Plot No. C/1, G Block, Bandra Kurla Complex, **B**andra (East), Mumbai – 400051 **NSE ID: RAJTV**

Dear Sir/Madam,

Sub: Submission of copy of Newspaper publication of the notice for attention of Equity Shareholders of the Company in respect of transfer of Unclaimed Dividend and Equity Shares to Investor Education and Protection Fund (IEPF) Account.

To,

Pursuant to the provisions of Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed the copy of notice published in the newspapers "Trinity Mirror" (English) and "Makkal Kural" (Tamil) for the attention of the Equity shareholders of the Company pertaining to the transfer of Equity Shares, in respect of which dividend have remained unclaimed for 7 consecutive years, to the Investor Education and Protection Fund (IEPF) Account in accordance with the provisions of the Companies Act, 2013 read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 and subsequent amendments thereof.

Kindly acknowledge and take the same on records.

Thanking You,

Yours Truly,

For Raj Television Network Limited

Namratha K Company Secretary and Compliance Officer

Encl: a/a

Raj Television Network Limited

CIN : L92490TN1994PLC027709 **Regd. Off / Head Off :** No.32, Poes Road 2nd Street, Teynampet, Chennai - 600 018. Tamil Nadu, India. **Tel:** 044 - 2435 1307, 2435 1898, 2435 2926 **Fax:** 044 - 2434 1260 **E-mail :** rajtv@rajtvnet.in, **Website :** www.rajtvnet.in



Wheels India net profit up 24.8% at Rs. 13.3 cr

Chennai, Aug 2: Wheels India Ltd has registered a 24.8% rise in its net profit for Q1 ended 30th June 2023 at Rs. 13.3 crores as compared to Rs. 10.7 crores registered in the corresponding quarter of the previous year.

Revenues for Q1 ended 30th June 2023 went up 7% to Rs. 1,124 crores as compared to Rs. 1,053 crores registered in the same period the previous the merger of Sundaram second half."

Hydraulics with Wheels Export business growth

India. Commenting on the On the prospects of Q1 performance, Srivats the hydraulic cylinder Ram, MD, Wheels India business, Srivats said, Ltd., said, "In Q1, amidst "We believe that there is a muted domestic market, a strong prospect to grow exports were strong at the hydraulic cylinder business with our existing 25% of our sales. There On the was a strong demand for customers" buses in the latter part of outlook for the company, Srivats said, "We believe Q1." NCLT has approved merger of SHL with WIL that the domestic wheel In the last week of business should pick up July, the NCLT approved post monsoon, in the



MD. Wheels India

Arenq unveils wall-mounted solar inverter with inbuilt lithium battery

Chennai, Aug 2: Arenq, a pioneering name in solar battery manufacturing, has introduced a cutting-edge wall-mounted inverter with an integrated lithium battery, marking a significant advancement in power solutions. The inbuilt lithium battery is capable of being charged with both solar and grid electricity, offering users unparalleled flexibility and reliability.

innovative inverter is its 100% maintenance-free design, ensuring hasslefree operation for users. Additionally, the inverter features a user-friendly digital display monitor that provides real-time information on battery backup and capacity. This data can also be conveniently monitored

Android app. Arenq's dedication to technological excellence is showcased by the release of two power models, namely 850VA and 1200VA. The 850VA model weighs 28kg, while the 1200VA model weighs 35kg, catering to various power requirements with efficiency and ease. Aiming to expand its

reach and provide topnotch services, Arenq is actively seeking The highlight of this distributors in Kerala and Tamil Nadu.

This strategic move is set to accelerate the adoption of their groundbreaking solar inverters throughout the region. Notably, Arenq has

partnered with Kerala Automobiles Limited, a prominent public sector vehicle manufacturing company of the through a user-friendly Government of Kerala, in



the thriving field of electric the way we harness auto manufacturing. With and utilize solar energy, this remarkable unveiling, positioning themselves

Sundaram Home Finance net up 21%, disbursements 39% Chennai Aug 2: 8 new branches during the for the business,

Sundaram Home Finance has registered a 21% increase in its Net Profit for Q1 ended 30th June 2023 at Rs. 57.42 crores as compared to Rs. 47.26crores in the corresponding period of the previous year. Disbursements for Q1 ended 30th June 2023 increased 39% to Rs. 1103.51 crores as compared to Rs. 795.69 crores registered in the same period of the previous year. The company opened

first quarter of the year in Tier 2 and 3 towns including in Edappadi, Ilayampalli and Tuticorin in Tamil Nadu.

Lakshminarayanan Sundaram Home Finance said, "The growth in disbursements has been expanding into remote towns in South India."

Commenting on term. Over the last 12

the performance, months, we have opened Duraiswamy, MD, of new locations. Our driven by our focus on segment and smaller

Lakshminarayanan said, "Tier 2 and 3 towns are growing at a fast clip and we see this trend continuing in the near

up branches in a number growth strategy will be to continue to pivot around self-employed customer towns".Sundaram Home Finance, a wholly owned On the current subsidiary of Sundaram scenario and outlook Finance Ltd, is a leading and small shops.

The brand recently



MD, SHF

player in the housing finance sector offering home loans, plot loans, home improvement & extension loans, loans against property and small business loans to traders

iQOO registers 82% growth in Tamil Nadu

segments.

Chennai, Aug 2: iQOO, the highperformance smartphone brand, has become the fastest growing smartphone brand in the above INR 10K segment in Tamil Nadu. Tamil Nadu is among the top 5 states contributing to iQOO revenues in India. The state registered 82% YOY growth for the 12-month period ended June 2023. iQOO's top spot in a highly competitive segment underscores the brand's consistent commitment to innovation and to delivering industryleading, power-packed devices across price

Chennai, Aug 2:

vivo, the trusted global

new brand film that

smartphone brand, released

builds on the idea behind



Nipun Marya, CEO

points. It also underlines the increasing popularity of, and trust in, iQOO's innovative technology and customer-centric approach. This translates into highly anticipated products by

both existing and newer the region. iQOO will further strengthen its Z customers across different

unveiled the iQOO Neo Pro soon. 7 Pro - a smartphone that has broken records from the 1st day of sale, with its Fearless Flame edition going out of stock within just a working in the right direction and helps us stay committed to continuously delivering products that exceed our customers' expectations, subsequently helping us drive growth

series portfolio with the much-awaited iQOO Z7 NipunMarya, CEO, iQOO India, said, "We are thrilled at the overwhelming response we have received for the newly launched iQOO Neo 7 Pro. The market response to our latest offering corroborates our

few hours of its release. iQOO Z series has also witnessed an astounding 2X growth in Tamil Nadu. The Z series has been widely recognized for its sleek design, powerful performance, and featurerich capabilities, making it a preferred choice among smartphone enthusiasts in in the future."

Swati Bhattacharya,

Creative Chairperson,

FCB India said, " As

vivo launches new brand campaign pause, and try looking for joy closer home because more often than not, that's where we'll end up

a society we have finding it." started believing that Through this film, happiness can be bought vivo aims to help people understand that they need not look too far to look for happiness while they can find it with those our ambition, to take a whom they love.

Howden appoints Amit Agarwal as CEO

Chennai, Aug 2: Howden, the global insurance group, today announces the appointment of Amit Agarwal as CEO, Howden India, effective 1st August. Agarwal takes over the reins from Praveen Vashishta, the former CEO, who Agarwal's appointment expansion of its product



position of Chairman. for innovation and the



expertise in India for the benefit of its clients. It will execute on this strategy by attracting top industry talent through an empowered and employee-owned culture that allows its people to build a business for the

vivo's Brand Purpose - 'Live the Joy'. The campaign establishesthe commitment of the brand to its purpose. The two-and-a-halfminute videotalks about how vivo helps us connect with the ones we love and enables expression of this love through its simplified technology. Thus facilitating the apparently elusive value that we all need in our

lives - 'Joy'.With an aim to connect with consumers across India, the film will be promoted across all digital platforms like YouTube, Facebook, and Twitter.

Geetaj Channana, Head, orporate Strategy, vivo India, said, "As a brand

whose every action starts

from 'Why', the 'Why'

for vivo is our purpose.

superior technology and in life." simplified experiences'. Being creators of ubiquitous technology, we believe that it is our responsibility to help nudge people towards finding this joy and through this campaign, we hope to inspire people to invest more time with their families and cherish

with money, achieved by hustling, but is that really so? 'Where joy lives' is a gentle nudge to those of us who are consumed by those precious moments

PACE AUTOMATION LIMITED L29141TN1989PLC018133 No.2, III Street, Parameswari Nagar Adyar Chennai -600020 Email: sripathi@paceautomation.com Website: www.paceautomation.com

NOTICE OF THE 33rd AGM - E-VOTING AT THE AGM & BOOK CLOSURE

Notice is hereby given that the 33rd Annual General Meeting (AGM) of the Company will be held on Wednesday, 23rd August, 2023 at 11.30 A.M. (IST), through video conference/ other audio visual means in compliance with General Circular numbers 20/2020, 14/2020, 17/2020 and all other applicable laws and circulars Issued by the Ministry of Corporate Affairs ('MCA'), Government of India and Securities and Exchange Board of India('SEBI') to transact the businesses that is mentioned in the Notice of the Meeting In compliance with the above circulars and owing to the difficulties involved in dispatching the

physical copies, kindly notethat electronic copies of the Notice of the AGM and Annual Report for FY2022-2023 will be sent to all the Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) within the prescribed timeline. The notice of the 33rd AGM and Annual Report for FY 2022-2023 will also be made available on the Company's website, at www.paceautomation.com, Stock Exchange websites and on the depositories' website. These documents can also be downloaded from www.paceautomation.comas well as on the website of Metropolitan Stock

will now step up to the underlines Howden offering, and will **Paytm Insider announces**

leadership, Howden India will continue its drive long-term.

Arenq continues to drive as a key player in the innovation and enhance renewable energy sector.

a

entertainment extravaganza

Chennai, Aug 2; To give the southern city a dose of excitement unlike any other, Paytm Insider, India's leading entertainment platform, has curated a list of four spectacular live events spanning the months of August and September. From power-packed live music concerts and performances to funfilled carnivals - these events are all set to take over Chennai and offer its people immersive, to offer attendees the

FORM B PUBLIC ANNOUNCEMENT rd of India n 12 of the Insolvency and Bankruptcy Boa (Liquidation Process) Regulations, 2016) FOR THE ATTENTION OF THE STAKEHOLDERS OF KHADYOTA KISHAN FOUNDATION PARTICULARS DETAILS KHADYOTA KISHAN FOUNDATION Name of corporate debtor Date of incorporation of corporate 28th Feb 2018 debtor Authority under which corporate З. Registrar of Companies, Coimbatore debtor is incorporated / registered Corporate Identity No. / Limited U01110TZ2018NPL030079 Liability Identification No. of corporate debtor Address of the registered office and 242/1 3rd Sundaram Street, Nalvar Layout, Near Lala 5. principal office (il any) of corporate Mahal, Rathinapuri, Coimbatore debtor Date of closure of Insolvency 27th July 2023 Resolution Process 27th July 2023 (Order received on 31st July 2023) Liquidation commencement date 7. of corporate debtor Name and registration number of AYYAMPALAYAM VENKATESAN ARUN 8. Reg No: IBBI/IPA-001/IP-P01079/2017- 18/11792 the insolvency professional acting as liquidator Address and e-mail of the liquidator, Rams court, 10/2, Balaji Nagar I cross, Advaitha Ashran 9. as registered with the Board road, Salem 636004. E Mail Id: avarun77@gmail.com Akshayam, 4th floor, Old No 4/1, New No 153-B, Address and e-mail to be used for 10. correspondence with the liquidator Sugavaneswara Street, Salem 636004. Email Id: irpkhadyota@gmail.com 11. Last date for submission of claims 26th August 2023

Notice is hereby given that the National Company Law Tribunal Special Bench I Chennai has ordered the commencement of liquidation of the KHADYOTA KISHAN FOUNDATION on 27th July 2023 under section 33 of the Code.

The stakeholders of KHADYOTA KISHAN FOUNDATION are hereby called upon to submi their claims with proof on or before 26th August 2023, to the liquidator at the address mentioned against item No.10.

The financial creditors shall submit their claims with proof by electronic means only

All other creditors may submit the claims with the proof in person, by post or by electron

Submission of false or mi leading proof of claims shall attract penalti

Name and signature of liquidator Date and place: : CA AYYAMPALAYAM VENKATESAN ARUN : 02ndAugust 2023. Salem

best of the U1 experience unforgettable experiences. showcasing the dynamic The buzz in the town talent of the maestro. is that renowned Tamil

music director, composer, The second edition of the songwriter and singer Tamil Nadu International Kite Festival (TNIKF) Yuvan Shankar Raja (by Global Media Box (aka U1) is performing in collaboration with the live in Chennai on 5th August from 7 PM Department of Tourism, Tamil Nadu) is all set onwards at the YMCA Ground brought together to kick off this August by Noise and Grains. for an exciting four days While it has been a of festivities from 12th long wait for the city. August to 15th August celebrating the joy of kite the electrifying 'High On flying at the picturesque U1' concert is all geared TTDC Ocean View,

Mahabalipuram. Dr Ilaiyaraaja is considered among the world's best composers and has composed 7000+ songs, recorded film scores for 1,400+ movies and performed at least 20,000 concerts - which is no mean feat.

The maestro who is behind hit tracks like Kaathumalli, Thendral Vandhu Theendumbothu, Ennai Thottu, and many more, is coming back on stage at Puducherry's Helipad Ground on 9th September, 6 PM onwards, to entertain

To experience his unique sound, book your tickets on Paytm Insider now!

the YMCA Ground on

9th September from 6 PM onwards, this show Our purpose is to 'Bring is the most anticipated event of the decade.



Second Street, Teynampet, Chennai- 600018 CIN: L92490TN1994PLC027709 E-mail: comp_secr@rajtvnet.in, Website: www.rajtvnet.in

NOTICE TO SHAREHOLDERS

TRANSFER OF EQUITY SHARES OF THE COMPANY RELATING TO THE UNCLAIMED DIVIDENDS TO INVESTOR EDUCATION AND PROTECTION FUND (IEPF)

NOTICE is hereby given to those shareholders who have not claimed/ encashed their dividend since the declaration of the final dividend made for the year 2015-16 and the same has remained unclaimed for a period of seven (7) consecutive years. Pursuant to the provisions of Section 124(6) of the Companies

Act, 2013, as amended from time to time read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, the Equity Shares in respect of which dividends have remained unclaimed by the shareholders for the past seven consecutive years, are mandated to be transferred by the Company to the Demat account of Investor Education and Protection Fund Authority established by the Central Government. Accordingly, the shares of all shareholders who have not claimed their dividend since the dividend declaration made in the year 2015-16 are liable to be transferred to IEPF.

In this regard, individual notices have already been sent to all the concerned shareholders at their registered address available with the Company and the details of such shareholders have also been displayed on the website of the Company www.raitvnet.in All concerned shareholders are hereby requested again to claim their shares and unclaimed dividend amount(s) on or before the last day of October, 2023 i.e. 31st October, 2023 by making an application to the Company in writing. Any claim made after the above-mentioned date shall not be considered valid and will not be taken on record.

Please also note that no claim shall lie against the Company or its Registrar and Share Transfer Agent in respect of individual amount, shares or other benefits accruing thereon, so transferred to IEPF. The shareholders can however, claim their unclaimed dividend & shares already transferred to IEPF by following the procedure stipulated in the IEPF Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016.

For further information/ clarification on the subject matter you may contact the undersigned by sending an e-mail at comp_secr@rajtvnet.in or reach our Registrar and Share Transfer Agent whose address and contact details are given below:

M/s Cameo Corporate Services Limited, Unit: Raj Television Network Limited, Subramanian Building, 5th Floor, No.1 Club House Road, Chennai- 600002, Phone:044 28460390, E-mail: iepf@cameoindia.com

Place: Chennai

For Raj Television Network Limited Namratha K Company Secretary Date: 02.08.2023

Exchange.

Members holding shares in dematerialized mode are requested to register their email addresses and nobile numbers with their relevant depositories through their depositary participants. Members holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile numbers with the Company's Registrar and Share Transfer Agent M/s. Cameo Corporate Services Limited (herein referred as 'RTA')

Company shall provide remote & E-Voting facility to all its Members tocast theirvotes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through E-Voting system during the AGM. Detailed procedure is provided in the Notice of AGM.

Notice is further given that, pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer books of the Company will remainclosed from Thursday, 17th of August 2023 to Wednesday, 23r₫ of August 2023 (both days inclusive)for the purpose of Annual General Meeting.

In compliance with Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, the Company is providing its members, facilities for remote e-voting Members holding shares either in physical form or dematerialised form, as on the cut-off date of 23' June 2023 (being the record date of post Capital Reduction), may cast their vote electronically on the businesses set forth in the Notice of 33rd AGM through the electronic voting system, from a place other than the place of venue of the AGM (remote e-voting).

All the members are informed that:

I. The businesses as set forth in the Notice of 33rd AGM may be transacted through e-voting

II. The remote e-voting shall commence on 20th August, 2023 (9.00 a.m.)

III. The remote e-voting shall end on 22nd August, 2023 (5.00 p.m.).

IV. The cut-off date for determining the eligibility for e-voting is Wednesday, 23rd June 2023. Any person who acquires shares of the company and becomes member of the company after the dispatch of Notice and holding shares as of the cut-off date i.e., Wednesday, 23rd June 2023 may obtain login ID and password y sending an email to dhanswarya@cameoindia.com. However, if a person is already registered with for remote e-voting, then existing user ID and password can be used for casting vote.

V. Members holding shares in physical form who have not registered their mail addresses with the Company/Depositories may obtain the Annual Report and log in and password for E-voting providing the elow necessary details:

i) For Physical Shareholders-Please provide necessary details like Folio No., Name of the shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of AADHAR card) by email to Company at sripathi@paceautomation. comor to Registrar & Share Transfer Agent at dhanswarya@cameoindia.com

ii) For Demat Shareholders-Please provide Demat account details (CDSL-16-digit beneficiary ID or NSDL-16-digit DPID +CLID), Name, Client master or copy of consolidated Account statement, PAN (Self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of AADHAR card) by email to Company at sripathi@paceautomation.comor with your respective Depository Participant (DP

However, if a person is already registered for e-voting then existing user ID and password can be used or casting vote.

If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System. ou can write an email to helpdesk.evoting@cdslindia.com.

VI. Members eligible to vote may note that:

Place: Chennai

Date: 01-08- 2023

a) The remote e-voting module shall be disabled after 5.00 p.m.on Tuesday, 22nd August, 2023 and once he vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently.

b) The members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their voted again; and

c) A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting.

d) If a member cast votes by both modes, then voting done through e-voting shall prevail and e-voting during the AGM shall be treated as invalid.

VII. The company has appointed Ms. Lakshmmi Subramanian, Senior Partner, M/s Lakshmmi Subramanian & Associates, Practising Company Secretaries, having office at "Murugesa Naicker Complex, No.81, Greams Road, Chennai-600006 as the scrutinizer to scrutinise the e-voting process and ooll at AGM in a fair and transparent manner.

VIII. The results of e-voting will be announced by the Company on its website www.paceautomation.com and also to stock exchanges at www.msei.in.

By Order of the Board For Pace Automation Limited Sd/-	
S.G.Chandru Managing Director	

and leave his audience spellbound.

The composer-actordirector, Vijay Antony, is gearing up to debut in the world of concerts with Noise and Grains. Slated to take place at

<u>மக்கள்5@சுரல்</u>

சிகிச்சையில்

பட்டம் பெற்றுள்ளார். தலை மற்றும்

நிபுணரான இவர் புற்றுநோய் சிறப்பு

வெளியிட்டு நாட்டில் முக்கியமான

குழுக்களில் உறுப்பினர் பதவியில்

பங்கேற்று தனது மருத்துவ பணி

அறுவை

சிகிச்சையில் ஆர்வம் உள்ளவர்.

ஆராய்ச்சி

இவர்

100க்கும் மேற்பட்ட

அறுவை

கழுத்து

ரீதியான

உள்ளார்.

முதுகலை

சிகிச்சையில்

அறிவியல்

இதழ்களை

நடைபெற்ற

நிகழ்ச்சிகளில்

உள்நாட்டிலும்,

தீபாவளி: கங்கையில் குளிக்க நவம்பர் 9ந்தேதி தென்காசி–வாரணாசி இடையே சிறப்பு ரெயில்

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செப்டம்பா் 5 ந்தேதி சிறப்பு ரெயில்

சென்னை, ஆக. 2–

கீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கங்கையில் குளிக்க விரும்புவோருக்காக, தென்காசி வாராணசிக்கு இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு கங்கையில் பயணம் செய்ய குளிப்பதற்கான விரும்புவோருக்காக, தென்காசியில் இருந்து பாரத் கௌரவ் சிறப்பு ரெயில் நவம்பர் 9ஆம் தேதி புறப்பட்டு 11ல் சென்றடைகிறது. நவம்பர் மறுவழியில் வாராணசியில் இருந்து 13 ந்தேதி நவம்பர் புறப்பட்டு தென்காசிக்கு நவம்பர் 17ல் வந்தடையவுள்ளது.

இந்த சிறப்பு ரெயில் ராஜபாளையம்,

விருதுநகர், சிவகாசி. மதுரை, தஞ்சை, திண்டுக்கல், தருச்சி, விழுப்புரம், கும்பகோணம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரெயில்வே அறிவித்துள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய

தேவாலய தருவிழாவை மாதா முன்னிட்டுதாம்பரம் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5 ஆம் தேதி இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் நேற்று குறிப்பில், தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 5 ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06031) மறுநாள் அதிகாலை

5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்: 06032) வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 8 .50 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் தாம்பரத்திலிருந்து இந்த செங்கல்பட்டு, விழுப்புரம், துறைமுகம், சிதம்பரம், கடலூர் சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். பயணச்சீட்டு இந்த ரயிலுக்கான . முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 2) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

				- 1	
தெ	எண். 5, துரைசாமி சான	லை, தீ சி என்	பிந்கி லிமிடெட், ஏக்ஸ்–75 நகர், சென்னை – 600 017. ன் :0442434 1353 ஆழ்வார்திருநகர் கிளை தொலைபேசி எண் : 044 – 2377 3244		மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் முன்பாக, சென்னை F. A. No. 251 of 2023 எதிர் C.C.No. 100 of 2021 கே. ஹயாத் பாஷா மேல்முறையீட்டாளர்/புகார்தாரர்
திரு.	T .D. ராஜா , தலைவர்,	திர	ந. S. ஏழுமலை , துணைத் தலைவர்		எதிர் திரு.எஸ்.ஜெயச்சந்திரன் பிடிப்பட்டு குட்ட்டு குட்ட்
தியா பொ 10 ஆ எண். அவ்	பொதுப் பேரவை கராயநகர் கூட்டுறவு வங்கியின் நள்களை விவாதித்து தீர்மானிக்கும் (ம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 ப 5, துரைசாமி சாலை, தி.நகர், சென்னை வமயம் வங்கியின் "அ" வகுப்பு உறுப்ப டுக் கொள்ளப்படுகிறார்கள். பொரு		பிரதிவாதி/எதிர்க்கட்சிதாரர் திரு. எஸ். ஜெயச்சந்திரன் த/பெ. திரு. ஜி. சண்முகம் எண்.1123, இரண்டாவது தளம், மேற்கு முனை காலனி, 19வது தெரு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், சென்னை 600 101. 10.08.2023 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ		
1. 6	வங்கியின் 95வது ஆண்டு அறிக்கையி	-			நேரில் ஆஜராகுமாறு இந்த அறிவிப்பு மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
2. 2	வங்கியின் 95வது ஆண்டு அறுகைகியனை அங்களாததல். 2022–23 ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள், ஆஸ்தி பொறுப்பு பட்டியல் மற்றும் இலாப நட்ட கணக்குகளை அங்கீகரித்தல்.				
з. 2	2022–23ம் ஆண்டின் நிகர இலாப தொகை ரூ. 1638673/– ஐ கூட்டுறவு சங்கங்களின் சட்டம், விதிகள் மற்றும் வங்கியின் துணைவிதிகளின் படி பிறக்கப்பட்டுள்ளதை அங்கீகரித்தல். (மதல் தளம், "ஜில்-இ-முகமது",				
					பழைய எண்.158, புதிய எண்.325, லிங்கி செட்டி தெரு, சென்னை 600 001.
	2023–24ம் ஆண்டுக்கு வங்கியின் பட்டய கணக்கா் நியமனத்தை புதுப்பித்து அறிவிப்பு அங்கீகரிக்கல் மற்றும் கட்டணம் நிர்ணயிக்கல் தொடா்பாக.				வருவாய் கோட்டாட்சியர்
	அலுவலகம்,				
7. 2	2022–23ம் ஆண்டின் கூடுதலான செ	രഖിങ	ாத்தை பின்னேற்பு செய்தல்		திடீர் நகர், மதுரவாயல், சென்னை–600 095. – மனுதாரர்
					N. பகவதி என்கிற நான் எனது மகன் B.தனஞ்செழியன் என்பவர் மேற்படி எங்கள்
9. g					
// நிர்வாகக் குழுவின் உத்தரவின்படி // இல்லாத காரணமாக பதிவு					
நாள் : 02.08.2023 சி.காமராஜ், B.A., B.L., எனவே எனது மகன் சென்னை – 600 017 பெரது மேலாளர் பதிவு செய்து சான்று கேட்டு					
நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளேன். மேற்படி பிறப்பு சான்று படிப்பிற்கு					
1	திரு. J. அப்பு தீபக், B.Com.,B.L., இயக்குநர்	2	திருமதி. R. ரத்தினகுமாரி, இயக்குநர்		சமர்ப்பிக்க தேவைப்படுவதால் மேற்படி நீதிமன்றத்தில் எனது மனுவில் தெரிவித்துள்ளபடி பிறப்பு
3	திருமதி. R . மகராசி, இ யக்குநர்	4	செல்வி E. ராதா, இ யக்குநர்		சான்று குறித்து ஆட்சேபணை இருந்தால் நேரிலோ அல்லது
5	திரு. J. ஜானகிராமன், இயக்குநர்	6	திரு. B. ஜெயக்குமார், இயக்குநர்		எழுத்து மூலமோ ஆட்சேபணையை இந்த விளம்பரம் கண்ட
7	திரு. P. மாரியப்பன், இயக்குநர்	8	திரு. R. சரவணன், இ யக்குநர்		15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தவறினால் இம்மனுவின் மீது
9	திரு. A. தஸ்தகீர், M.Com, செயல் இயக்குநர்	10	திரு. G.P. ஸ்ரீவத்சன், B.Sc., FCA.,FCMA, செயல் இயக்குநர்		உரிய சான்றினை வழங்க மேற்படி அலுவலகத்தில் ஏற்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்படுகிறது.
11	11 திருமதி. கே. வசந்தி, B.Sc., HDCM., மேலாண்மை இயக்குநர்				N. பகவதி, மனுதாரர்.

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக டாக்டர் நிதின் மதுசூதன் நகர்கர் பொறுப்பேற்றார்

சென்னை, ஆக.2– காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய முதல்வராக (டீன்) டாக்டர் நிதின் மதுசூதன் நகர்கர் பொறுப்பேற்றார். நோயாளிகளின் நலன், பணியில் மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் தனது செயல்பாடு உச்சம் தொடும் அளவிற்கு இருக்கும் என்ற அவர்

குறிப்பிட்டுள்ளார். ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனராக 11

BEFORE THE HON'BLE SUB COURT AT ALANDUR O.S. No. 506 of 2021 Mr. M.Ashok Kumar. மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் மேன்மைம்(கு வருவாய மகாடடாடசாவர நீதிமன்றம் சமூகம் திருத்தணி திருவள்ளூர் மாவட்டம், ஆர். கே.பேட்டை வட்டம், ராஜாநகரம் கிழக்கு விலாசம் கொண்ட வீட்டில் வசிக்கும் மனுதாரர் K.லட்சுமி த/ S/o. Late. P. Madavan, No: 2/4, Moopanar Street, தற்றைகள் எய்யா என்பவர் 09.04.1970 ம் தேதி Nesavallar Nagar, Medavakkam, Chennai-100 பெ. கண் கடந்த வீட்டில் அவரது பிறந்ததாக அவரது வீட்டில் பிறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில்,எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், ஆர். கே.பேட்டை வட்டாட்சியர், ஆர்.கே. Mrs. M. Perma, W/o. Late. P. Madavan, And 6 others கே.பேட்டை வட்டாட்சுயா, ஆர்.ஆர். பேட்டை வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமாபிக்க வேண்டியது.தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு பிறப்புச் 1.Mrs. M. Perma, W/o. Late. P. Madavan, 2.Mr. M. Srinivasan, S/o. Late. P. Madavan, 1 and 2 residing at: வழங்க நடவடிக்சை சான்று வ எடுக்கப்படும். No: 10.. first street, Babu Nagar, Me davakkam, Chennai 100 ... Defendant no. 1 & 2 Please take notice that plaintiff has filed a suit for Partition, Dedention பாஸ்கரன் வருவாய் ஆய்வாளர் ஆர்.கே.பேட்டை. I ADDITIONAL FAMILY COURT AT Declaration and Permanent Injunction in O.S.No: 506 of 2021 on the file of the Hon'ble CHANNAI M.C.No. 83/2023 Sub Court at Alandur, against the defendants. The defendant no. 1 Fron N. Chandra, D/o Navaneedhakrishnan_C11-8 & 2 is hereby informed to appea on 04.08.2023 at 10:15 A.M TNHB Quarters, Anna Nagar West either in person or through your Counsel in the court of Hon'ble Extension, Anna Nagar, Chennai-600 101 Sub Court at Alandur, failing which the above said suit and interim application will be heard M.Saravanan, S/o.Muniyasamy and disposed off in your absent. R.Sankarakutralingam, No.62/4, School Street, Muthukrishnapuram, Kadayanallur, Tlrunelveli-627751 Please take notice in the above said Maintenance case in M.C.No 83/2023 filed by me against on the file of i ADDITIONAL FAMILY COURT AT CHANNAI which came up on 31.07.2023 and this Hon'ble Court was pleased to ordered to you and posted the above matter on 25.08.2023 You are hereby called upon to The Bajaj Allianz General Insurance Compnay Ltd enter appearance in the said court on 25.08.2023 at 10.30 a.m. failing Branch Manager, which orders may be passed in your absence

N.Chandra Petitioner Party-in-Person XI ASST.JUDGE CITY CIVIL COURT AT CHENNAI O.S.NO 3451 OF 2020 Canara Bank Rep.by Its Branch Manager Ayanavaram Branch Old No 27, New No 44, Anderson Road, Ayanavaram, Chennai 23 Rehoboth Engineering Services ...Defandant Rehoboth Engineering Services Rep.by Its Prasanna Kumar rst Street, Kamarainaga aharnagar, Chennai 82 ase take notice that the ve case is filed by the plaintiff re the HON'BLE XI ASST. GE CITY CIVIL COURT AT NNAI was ordered notice ou returnable by 9.8.2023 for your appearance. Therefore you will appear before the said court on 9.8.2023 at 12.30 AM.

Otherwise the matter will be decided ex party in your absence K.A. Mahendrakumar M/s. Kaadosh Real Estate Pv Counsel for the Plaintiff Ltd. Rep by it's Director Mr. Manoj Raymond HON'BLE JUDGE IV COURT



பணியாற்றியுள்ளார். காது, மூக்கு,தொண்டை (இஎன்டி)

... Plaintiff

Advocate

..Appellant/2nd

-Respondents

Respondent

Puducherry District IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

(Civil Appellate Side) C.M.P.No. 16906 / 2023

in CMA 552/2022

against MCOP No.11/2018

Versus

Ramu, S/o. Balasubramaniam No.15, Mettu Street,

-3rd Respondent The above matter was listed

before the Hon'ble High Court at Chennai on the 28.07.2023 and his Lordship was pleased to order paper publication to you

and adjourned the matter on the 16.08.2023 for your appearance

Please take note that the above

matter would be listed before the H'nable High Court at Chennai on the 16.08.2023 at 10.30 a.m.

and you are called upon to eithe appear in person or through your failing which the above

matter would be decided in your

In the Hon'ble City Civil Court, XIV Assistant

at Chennai.

O.S.No.1335 /2023

T.K.Prem Kumar Counsel for Appellan

Plaintif

... Petitioner

R.Mohanapriya

Counsel for Petitioner

1) Palaniswamy

Kosapalayam, Puducherry-605 013

2) Ramu To

absence

Place : Chennai Date : 01.08.2023

... Defendants

-Vs-

அனுபவங்களை பகிர்ந்துள்ளார். MUNOTH COMMUNICATION LIMITED Regd. Office : "MUNOTH CENTRE", Suite No.48, 343, Triplicane High Road, III Floor, Triplicane, Chennai - 600 005. CIN: L65991TN1984PLC010816 NOTICE NOTICE is hereby given pursuant to Regulation 29(1) read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure

வெளிநாடுகளிலும்

பல்வேறு மருத்துவ

Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Monday, the 14th August, 2023 inter alia to consider and approve unaudited financial results (Standalone and Consolidated) for the First Quarter and three months ended June 30, 2023.

The information contained in this notice is also available on th Company's website www.munothcommunication.com and also on the website of the Stock Exchange viz BSE Limited at www.bseindia.com For Munoth Communication Limite

> Sd/ Jaswant Munoth Managing Director (DIN : 00769545)

பொது அறிவிப்பு

என் கட்சிக்காரராகிய திருமதி. S. உமாமகேஸ்வரி அவர்கள் அறிவிப்பது ன்னவென்றால். பிளாட் எண். F 2, முதல் தளத்தில், என் சதுர அடியும் மற்றுப மனை எண்.29, 7வது குறுக்கு தெரு, குபேரன் நகர் விரிவு, மடிப்பாக்கம் சென்னை–600 091, மடிப்பாக்கம் கிராமத்தில் பழைய சரவே எண்.130/9 (பகுதி), பட்டா எண்.5886, பட்டாப்படி புதிய சரவே எண்.130/9A1C& வடங்கிய சுமார் 2560 சகா அடியில் 590 சகா அடி பிரிபடாக பாகப் – காண்ட சொத்தையும் திருமதி. S. உமாமகேஸ்வரி அவர்கள் S. கண்ணன் அவர்களிடமிருந்து 31.01.2019 தேதியிட்ட வேளச்சேரி சார்பதிவாள அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட செட்டிலமெண்ட் பத்திரம் ஆவண எண்.489/2019 மூலம் அடையப் பெற்றார். மேற்படி சொத்து சம்மந்தப்பட்ட அசல் தாய் பத்திரங்களான 01.12.1995 தேதியிட்ட வேளச்சேரி சார்பதிவாள அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட S. கணேஷ் அவர்கள் வச்தா அமர்நாத அலு வலகத்தல் பதுவு எசய்யப்பட்ட 3. கணைஷ் அவர்கள் வசதா அமர்நா அவர்களிடமிருந்து கிரையம் பெற்ற கிரைய பத்திர ஆவண் என்..co/1996 மற்றும் 10.12.1995 தேதியிட்ட, Sai Housesன் உரிமையாளரான R. அமர்நாத் மற்றும் S. கணேஷ் & ரேவதி கணேஷ் ஆகியவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கட்டுமான ஒப்பந்தம் ஆசியலைகள் தொலைந்து விட்டது. எல்லாவித முயற்சிகள் செய்தும் அசல் பத்திரத்தை கண்டுபிடிக்க முடியவிலலை. என்து கட்சிக்காரர் மேற்படி சொத்தினை விற்பனை செய்ய உள்ளார். ஆகவே மேற்படி சொத்தின் மீது உரிமை கோரிக்கை யாருக்கேனும் இருந்தாலோ, அல்லது காணாமல் போன பத்திரத்தை கைப்பற்றினாலோ இந்த அறிவிப்பு வெளியான 15 தினங்களுக்குள் கீழ்கண்ட வழக்கறிஞரிடம் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டியது. அல்லது ஒப்படைக்க வேண்டியது தவிறனால் Title of the Property சரியாக உள்ளது என்றும் வில்லங்கங்கள் எதுவுமில்லை என்றும் கருதப்படும்.

சுஜாதா வேணுகோபால் வழக்கறிஞர், நெ.16, 9வது தெரு நங்கநல்லூர், சென்னை–6 கைப்பேசி: 99406 5082

பொது அறிவிப்பு

இதனால் யாவருக்கும் அறிவிப்பது என்னவென்றால், சொதது விவரம் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தின் தற்போதைய உரிமையாளர்களான திரு. A.V. அகிலேஷ்வரன் அவர்களின் குமார் திரு. A.A.முரளிதரன் – 1 மற்றும் திரு. A.A.முரளிதரன் அவர்களின் மனைவி திருமதி. A.உஷா –2. மேற்படி சொத்து விவரம் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்தின் தாயப் பத்திரமான ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், 31.03.1995ம் தேதியன்று புத்தகம்–160 பதிவான 1995ம் வருடத்திய கிரைய ஆவண் என்.1444ன் அசல் பத்திரம் காணவில்லை என்றும், தற்போது வரை மேற்படி கொத்தின் திரு வரைவி, மேற்படி தற்போது வரை மேற்படி கினரயப் பத்திரத்தின் அசலினைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். எனவே, மேற்படி ஆவணம் எவிடமாவது இருந்து, மேற்படி சொத்தின் மீது எவருக்கேனும் எந்தவிதமான உரிமையோ அல்லது பாத்தியமோ இருந்தால், அது சம்பந்தமான ஆவண ஆதாரங்களுடன் எழுத்து மூலமாக கீழ்கானும் முகவளிக்கு இந்த அறிவிப்பு வெளியிட்ட 14 நாட்களுக்குன் அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில், கீழ்காணும் சொதின் மீது யாருக்கும் எந்தவிதமான உரிமையும் பாத்தியமும் இல்லை என் எடுத்துக் கொள்ளப்படும்.

(WHOLE PROPERTY)

All that piece and parcel of vacant house site, bearing Plot No.: Two), Sub division approved by the MMDA vide their PPD/Lo No.74/92 ide Letter No.L1/1381/92, dated 09.07.1992, marked RED in the Play nnexed hereto, comprised in Survey No.77/44-C (Seventy Seven/Fort four 'C'), lies under Patta No.1453, standing in the name of the VENDO ssued by the Tashildar of Saidapet Taluk, situate at Old No. 135. Ullagaran 'illage, Saidapet Taluk, Chengai MGR Distict, Madras South Registration District, Alandur Sub Registration District, Ullagaram Puzhuthivakkam Tow anchayat Limits, measuring East to West on the Northern and Souther ides – 40 Feet, North to South on the Eastern and Western Sides – 85 Feet in all admeasuring an extent of 3400 (Three Thousand Four Hundred) Sgare eet, or thereabouts, and bounded as follows:

North by : 24 Feet Wide Existing Road; South by : House in Survery No.77/56; East by : Plot No.3 (Three); West by : Plot No.1 (One). SCHEDULE 'B' (PROPERTY Conveyed Herein) An Undivided 1/8th (One Eighth) share of Land Right, Title and Interes the Schedule 'A' above mentioned Property, together will all its commo rights. K.S.V. Sethuraman, Advocat Flat No.G3, "Thiruvenkatam Flats" Periyar Street in 18th Street Nanganallur, Chennai-600 06 Raj <mark>ராஜ் டெலிவிஷன் நெட்ஒர்க் லிமிடெ</mark>ட் எண். 32, போயஸ் சாலை, இரண்டாவது தெரு, கேனாம்பேட்டை, சென்னை –600 018. CIN: L92490TN 1994PLC027709 E-mail: comp_secr@rajtvnet.in, Website: www.rajtvnet.in

ംക്കൈക്കം 06.10.2006 എങ്ങള	Road
ிறந்தார் என்பதை விழிப்புணர்வு	1.000
லலாத காரணமாக பதிவு	
செய்யப்படவில்லை.	M/s.
எனவே எனது மகன்	And
.தனஞ்செழியன் பிறப்பை	To
பதிவு செய்து சான்று கேட்டு	M/S
பிண்ணப்பித்துள்ளேன். மேற்படி	And
ிறப்பு சான்று படிப்பிற்கு	Prop
மர்ப்பிக்க தேவைப்படுவதால்	27,F
மேற்படி நீதிமன்றத்தில் எனது	Jawa Ple
னைவில் தெரிவித்துள்ளபடி பிறப்பு	abov
ான்று குறித்து ஆட்சேபணை	befor
நூத்தால் நேரிலோ அல்லது	JUD
ாழுத்து மூலமோ ஆட்சேபணையை	CHE
ந்த விளம்பரம் கண்ட	toy
5 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.	for y

டிடிகே ஹெல்த்கேர் லிமிடெட்



பதிவு அலுவலகம் : எண். 6, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086. CIN: L24231TN1958PLC003647 | இணையதளம்: www.ttkhealthcare.com மின்னஞ்சல்: investorcare@ttkhealthcare.com | தொலைபேசி: +91 44 28116106

ஜூன் 30, 2023 வரை முடிந்த முதலாம் ச ண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

				(ரூ. வட்சத்தில்
	முடிந்த காலாண்டு		முடிந்த ஆண்(
விவரங்கள்	(30/06/2023)			(31/03/2023)
	தனரிக்கையாகாதது	தணிக்கையாளது	தணிக்கையாகாதது	தணிக்கையாகத
	20,212.35	18,013.74	20,369.23	73,618.23
நிகர லாபம் / (நஷ்டம்) (வரி, விதிவிலக்கான மற்றும் / அல்லது				
அசாதாரண வகைகளுக்கு முன்பு)	2,063.86	2,675.56	78,415.45	83,807.48
நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு முன், விதிவிலக்கான மற்றும் /				
அல்லது அசாதாரண வகைகளுக்கு பின்பு)	2,063,86	2,675,56	78,415.45	83,807.48
நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு பின், விதிவிலக்கான மற்றும் /				
அல்லது அசாதாரண வகைகளுக்கு பின்பு)	1,566,91	1,694,27	60,086,09	63,971,29
மொத்த விரிவான வருமானம் [லாபம் / (நஷ்டம்)(வரிக்கு பின்) மற்ற				
விரிவான வருமானம் (வரிக்கு பின்)]	1,659.07	1,550.47	60,085.01	63,788.30
சமபங்கு மூலதனம் (முகமதிப்பு ரூ.10/– ஒரு பங்கிற்கு)	1,413.03	1,413.03	1,413.03	1,413.03
ஒதிக்கீடுகள் (மறுமதிப்பீட்டு ஒதுக்கீடுகள் நீங்கலாக) முந்தைய				
ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் படி	-	-	-	93,483.95
ஒரு பங்கிற்கான வருவாய் (ரூ.10/– ஒரு பங்கிற்கு) (தொடரும்				
அல்லது தொடரா நடவடிக்கைகளுக்கு)				
(அ) அடிப்படை பங்குகள் – ரூபாயில்	11.09	11.99	425.23	452,72
(ஆ) மதிப்பு குறைந்த பங்குகள் – ரூபாயில்	11.09	11.99	425.23	452.72
	அசாதாரண வகைகளுக்கு முன்பு) நிகர லாடம் / (நஷ்டம்) (வரிக்கு முன், விதிவிலக்கான மற்றும் / நிகர லாடம் / (நஷ்டம்) (வரிக்கு பின், விதிவிலக்கான மற்றும் / திலைது அசாதரான வகைகளுக்கு பின்ப) மோத்த விரிவான வருமானப் (வாபம் / (நஷ்டம்)(வரிக்கு பின்) பற்ற விரிவான வருமானப் (வரிக்கு பின்) குதிக்கீடுகள் (மறுமதிப்பு ரூ.10/– ஒரு பங்கிற்கு) ஒதிக்கீடுகள் (மறுமதிப்பீடு ஒதுக்கீடுகள் நீங்கலாக) முந்தைய ஆன்டின் தனிக்கை செய்யப்பட்ட (திதிவை அறிக்கையின் படி ஒரு பங்கிற்கான வருவாய் (ரூ.10/– ஒரு பங்கிற்கு) அஸ்கற் தனிக்கை செய்யப்பட்ட (திதிவை அறிக்கையின் படி ஒரு பங்கிற்கான வருவாய் (ரூ.10/– ஒரு பங்கிற்கு) (தொரு. அஸ்து தொரா நடவடிக்கைகளுக்கு)	விவரங்கள் (30)06/2023) தனிக்கையாகத்து இசயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் தானிக்கையாகத்து இசுர லாடம் / (நஷ்டம்) (வரி, விதிவிலக்கான பற்றும் / அல்லது அளதாரண வகைகளுக்கு முன், விதிவிலக்கான மற்றும் / அல்லது அளதாரண வகைகளுக்கு பின்ப) (2,063.86 நிகர லாடம் / (நஷ்டம்) (வரிக்கு முன், விதிவிலக்கான மற்றும் / அல்லது அளதாரண வகைகளுக்கு பின்ப) (2,063.86 நிகர லாடம் / (நஷ்டம்) (வரிக்கு முன், விதிவிலக்கான மற்றும் / அல்லது அளதாரண வகைகளுக்கு பின்ப) (5,66,91 மொத்த விரிவான வருமானம் (வாம்ச் மின்ப) (5,66,91 விரிவான வருமானம் (வரிக்கு பின்ப) (5,66,91 விரிவான வருமானம் (வரிக்கு பின்ப) (5,66,91 விரிவான வருமானம் (வரிக்கு பின்ப) (6,69டம்)(வரிக்கு பின்) மற்ற விரிவான வருமானம் (முகதிப்பு ரூ.10/– ஒரு பங்கிற்கு) ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் படி அன்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் படி அன்டில் தனிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் படி அன்டில் தனிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் படி அன்டில் தனிக்கை செய்யப்பட்ட இதுகிற்கு (தொ.ரூ.) அல்லது தொ.ரா நடவடிக்கைகளுக்கு) (டி) அடிப்படை பங்குக்ள – ரூபாயில் (11.09	விவரங்கள் (30,066/2023) (31/03/2023) தனரிக்கையாகத்து) கனரிக்கையாகத்து) இசயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் 20,212.35 18,013.74 நிகர லாபம் / (நஷ்டம்) (வரி, விதிவிலக்கான மற்றும் / ஆல்லது அளதராரண வகைகளுக்கு முன்ப) 2,063.86 2,675.56 நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு முன், விதிவிலக்கான மற்றும் / அல்லது அளதராண வகைகளுக்கு பின்ப) 2,063.86 2,675.56 நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு முன், விதிவிலக்கான மற்றும் / அல்லது அளதராண வகைகளுக்கு பின்பு) 1,566.91 1,694.27 மொத்த விரிவான வருமானம் (வாம், பிற்டி மின், விதிவிலக்கான மற்றும் / அல்லது அளதராண வகைகளுக்கு பின்பு) 1,566.91 1,694.27 மொத்த விரிவான வருமானம் (வரிக்கு பின்பு) 1,659.07 1,550.47 சமாங்கு மூலதனம் (முமலதிப்பு ரூ.10/– ஒரு பங்கிற்கு) ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிமிலை அறிக்கையின் படி – ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட நிதிமிலை அறிக்கையின் படி – அன்பதன் களுகளம் (ரூ.10/– ஒரு பங்கிற்கு) (தொ.ரும் அல்லது தொரா நடவடிக்கைகளுக்கு)	தனிக்கையாகது (கனிக்கையாகது) கனிக்கையாகது (கனிக்கையாகது) செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் 20,212.35 18,013.74 20,369.23 நிகர லாடம் / (நஷ்டம்) (வரி, விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதராண வகைகளுக்கு முன்ப) 2,063.86 2,675.56 78,415.45 நிகர லாடம் / (நஷ்டம்) (வரிக்கு முன், விதிவிலக்கான மற்றும் / அல்லது அசாதராண வகைகளுக்கு மின், விதிவிலக்கான மற்றும் / விரிவான வருமானம் (வரிக்கு மின், விதிவிலக்கான மற்றும் / விரிவான வருமானம் (வரிக்கு மின், விதிவிலக்கான மற்றும் / விரிவான வருமானம் (வரிக்கு மின்) 1,566.91 1,694.27 60,086.09 வொத்த விரிவான வருமானம் (வரிக்கு மின்) 1,559.07 1,550.47 60,085.01 எமய்கு மூலதனம் (முகைதிப்பு ஒருப்பிகிற்கு) 1,413.03 1,413.03 1,413.03 ஒதிக்கீடுகள் (முகைதிப்பு ர.10/– ஒரு பங்கிற்கு, முதா.மு – – – ஆன்டின் என்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் படி – – – அன்பதன் வருவாம் ர.10/– ஒரு பங்றிஞ் (கொ.ரும்) 9 425.23 9

முமையனா 1) பேலில் கொடுக்கப்பட்டுள்ள செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விடுமுறைகள் 2015-ன் – விடுமுறை 33-ன் கீழ் பங்குச் சுந்தைகளில் தாக்கல்

செய்பட்ட, ஜூன் 30, 2023-ல் முடிவடைந்த முதல் காவாண்டிற்கான தணிக்கை செய்பட்டதை திற் தீலை முடிவுகளின் வீரிவனை அறிக்கையின் ஒரு பகுதியாகும். (2) ஜூன் 30, 2023-ல் முடிவடைந்த முதல் காவாண்டிற்கான மூழு நிறிலை முடிவுகள் BSE Limited இணையதளம் (www.bseindia.com) National Stock Exchange of India Limited இணையதளம் (www.nseindia.com) மற்றும் திறுவனத்தின் இணையதளத்திலும் (www.ttkhealthcare.com) உள்ளது.

3) ஜூன் 30, 2023-ம் முடிவடைத்த முதல் காலாண்டிற்கான டிடிகே ஹெல்த்கேர் விமிடெட்ன் (ஏறுவனம்) இந்த நிடுநிலை முடிவுகள் நிறுவனத்தின் தலை மர, மட்டாய முடியலாகத்த முதல் வலைகாடியுகளை டிடிகை அனுகதலை வயாகட்டன. முறுவையா ஆந்த நகுதலை முடியுகள் தற்பைக்கதன் நகன அதுவைகத்திலும் மற்றும் சினைன் மூலாமும் தன்னை 31, 2023 அன்று நடைபெற்ற தணிக்கைக் குழு கூட்டத்தில் பரிசிலிகல்பட்டு, மற்றும் ஆகஸ்ட் 01, 2023 அன்று நடைபெற்ற நிறுவவத்தின் இயக்குதிகள் கட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

(4) இந்த தனிக்கை செய்யப்பாத நிற்றியை முடிவுகள் செரி (மட்டியல் கடணமகர் மற்றும் வெளிப்படுத்தல் தேனவகல்) கட்டுப்படுகள் 2015த் கட்டுப்படு-33ஆ் கிழ் தீறுவனத்தின் வட்டப்பூர்வ தனிக்கையார்களங் சூறுயெ பரிலேனை சேய்பப்பட்டது. (3) (கூறிதிறத்சப்பட் பெயல்றதளின் வனப். (1) தொதில் தீறுவன விற்பனையில் லாயம்:

2022-23 திதி ஆண்டின் முதல் கலைண்டின் மோது, திறுவனத்தின் மனித மருத்துப் பிரிவை (தெருில் திறுவனம்) தேவையன எம்பிரசுயங்கள் பூர்ந்தி செய்யப்டடு, மேலும் ஸ்வம் வீற்பனைகள் அடிப்படையில் மற்றம் இயல்று மிறுவனை கூடு 50,500 வட்ஸ் (கடப்பு மூலதனம் மற்றம் பிற வழக்க சரியமைப்பிற்கு மீறது உள்ள இற்றி படுப்பீடன ரூ.80,281.54 லட்லம்) மே 09,2022 முதல் Mis BSV Pharma Private Limited (BSV)-ற்கு, மாற்றப்பட்டது. பிமற்றத்திகள் தொகையை செக்கமக 74% (ரூ.59,442.51 வட்கம்) மற்றும் வாக்கும் திறுவைத்தின் பங்கு வடிவில் 26% ஆகும். BSVல் திறுவைத்தி வைத்திருக்கும் மேற்கறிய 26% யங்குகளை, M/s Bharat Serums and Vaccines Limited அல்லது. அவர்களம் தியபிக்கப்பட்டவர்களல், தேவையல ஒழுச்சூழறை அனுமதிகளைப் பெற்ற பிறகு வெளியீட்டு விலையில் வாங்குவதற்கு உண்டான நிபந்தனை பரிபாற்ற விடுமுறையில் இடம்பெற்றுள்ளது

2022-23 நிடு ஆண்டின் மூன்றாம் காவாண்டின் போது, மேற்கண்ட பங்குகள் M/s Bharat Serums and Vaccines Limited ற்கு மாற்றப்பட்டு மற்று ரூ.20,839.03 லட்சங்கள் பங்குகளுக்காக நிறுவனத்தால் பெறப்பட்டுள்ளது.

இந்த தேரழில் திறுவன வீற்பனைக்க் மூலம் கிடைத்த வாமமாகது (உறுடுயற்ற பின் திகழ்வுகளுக்கு கு.1,500 லட்சங்களை வழங்கிய பிறகு, மற்றய அதிலிருந்து நிறுவனமாகது மால் 31,2023 வரை கு.266.58 லட்சம் வெஷ செய்திருக்கிறது) ரூ.76,429.45 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. (ii) மனித மருந்துப் பிரிவு செயல்யாடுகளில் லாம்:

வழை மற்றதும் பிரிவீன் மற்றவட்டதேர் சதாவது மே 09,2022 வரை, இதனின் மொத்த வருமானம் ரூ.2,240.57 லட்சமாக இருந்தது (ரூ.1,132.29 வட்சம் சேந்த முத்தைய ஆண்டுகள்ன் தேவையில்லாத சேதமான / காவாவடுயான இரும்ப பெறப்பட்ட பொருட்களுக்கான தன்னுடி ஒதுக்கேடு) மற்றும் அதன் மெசத்த செலவுகள் ரூ.1,026.10 லட்சம், இதன் வினைவாக கிடைத்த திகர லாம் ரூ.1,214.47 லட்சங்கள்.

(ஆ) நிறுத்தப்பட்ட செயல்பாடுகளின் வரிச் செலவுகள்

மனித மருத்துப் பிரிவின் விற்பனைக்கான வரிச் செலவு ரூ.17,835.48 வட்சம் [(அதாவது) நீண்ட கால மூலதன ஆதாய வரிச் செலவு மேலே உள்ள பரிமாற்றத் தொகையில் ரூ.17,769.26 லட்சங்களாகும் மற்றும் திகர ஒத்திவைக்கப்பட்ட வரிக் கடன் ரூ.66.22 லட்சமாகும்.

மற்ற் 31,2023 இம் முடிவடைந்த ஆண்டிற்கான மகித மருந்துப் பிரிக்க சென்பாரிகளில் வாய்த்தின் நீர்கள் என்று செலவு கூ.303.94 வட்சமாகும். சமூக பாதுகளப்பு 2020 குறித்த குறியீட்டை நடைமுறைப்படுத்துதலால், வருக்கான வைப்பு திரி, பணிக்கொடை மற்றும் பிர தொடங்படை பகுதிகளை கு திறுவனத்தின் பங்களிப்புகளின்மேல் இதன் குறித்தான பாடுப்பிற்கு வாய்ப்புள்ளது. ஆயினும், அரசாங்கம் இதன் நடைமுறைப்படுத்துதலை ஒப்ரல் 01, 2021-ற்க மேல் ஒந்தினைத்துள்ளது. இரும்பிலும், நிறுவளமானது, ஆம்ப மடும்பிடு செய்து அதம் அடிப்படைகில் ரூ.350 லட்சத்தினை தி ஆண்டு 200-21-ல் நன்க காலாண்டில் ஒதுச்சிலைத்துள்ளது. மேலும், வீதிகளின் செயல்பாட்டிற்குப்பின் பொருத்துமான நடவடிக்கைகளை எடுக்க முன்மொழிறொது.

7) திறுவனத்தின் உரிமையாவர்கள், ஏப்ரல் 5, 2023 அன்று முதல் யொது அறிவிப்பினை, செபி (சக்ணிட்டி பங்குகளின் பட்டியல் நீக்கம்) வீடுமுறைகள், 2021-ல கழ்முறை 8 சிற ஏற்ப, திறுவனத்தின் பொதுப் பங்குதார்கள் வைத்திருக்கும் ரூ. 10/-க்கலை 35,94,493 ாக்ஸ்ட்டி பங்குகலை தலித்தலியாக / கட்டாக அல்லது உரிமையானி குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் சேஞ்து பொத்தமாகப் பெற்றுக்கொள்வதற்காகவும்: மற்றும் இதன் விணைவாக, திறுவனத்தின் ாக்ஸிட்டி பங்குகனை, தற்போது பட்டியலடப்பட்டுள்ள பங்குச் சந்தைகள் (அதாவது) பிஎஸ்இ விபிடெட் ("BSE") மற்றும் தேஷனல் ஸ்டாக் எக்ஸிலேஞ்ச் ஆஃப் இத்திய கூற்கு (NSE) இவற்றிருந்து தன்னற்வ மங்குகள் தீக்கம் முறையீன்படி மட்டியல் தீக்கர் ஆமையினை செயியட்டியல் தீக்கம் விடுமுறைகளின் ப செய்வதற்காகவும் வெணிபேடது.

இருப்பீனும், பட்டியலடப்பட்ட விடுமுறைகளின்படி திறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தின் 90% நிர்ணயிக்கப்பட்ட வரம்பு பொது பங்குதார்களில் கயின் மூலம் பூர்த்தி செய்யப்படாததால், பங்குகளின் பட்டியல் தீக்கும் திட்டம் வெற்றிறெறவில்வை

துமாகவை குலக் துதை சாவக்கடத்தால், மக்குமான டேடியா தல்கும் நட்டம் அழைப்புக்கையில் பார்ச் 31, 2023-ல் முடிவாடத், கலால்கூழ்கள் முன்றிலங்கள், முழு நியான்டுகள் கணிகை செய்யப்பட்ட டிங்ஙிலாங்களுக்கும், நிய சரிசெய்ததுக்குப் பிறகு தொடங்டியை நீநியாண்டின் மூன்றாம் காலாண்டு இறுதி வரை வெளியிடப்பட்ட ஆண்டு முதல் தேதி வரையிலான இடையிலான சமதிலை புள்ளவிவரங்களுக்கும் மற்றும் மடுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகும்.

(9) முத்தைய காலங்கள் / ஆண்டின் புன்னி விவாங்களானது தற்போதைய காலங்கள் / ஆண்டுக்கான வழங்கல்களுக்கு இசைவாக அவரியமாள எல்லா இடங்களிலா ஒருங்கிணைக்கப்பட்டு மற்றும் மறுவகைப்படுத்தப்பட்டது

	டிடிகே ஹெலதகேர லம்டெட
இடம்: சென்னை	டி டி ரகுநாதன்
தேதி: ஆகஸ்ட் 01, 2023	நிர்வாகத்தலைவர்

BEFORE THE XXIV ASSISTANT CITY CIVIL BEFORE THE MOTOR COURT AT CHENNAI ACCIDENTS CLAIMS O.S.NO. 3870 of 2022 TRIBUNAL AT CHENNAI M.C.O.P No.: 5387 OF 2022 Mrs.P.Vijayalakshmi Mr.A.T.Jesu S/o Anthonymuthu, Ms.Pushpa D/o A.T.Jesu Both are residing at W/o. C.Parimalam and 2 others Shree Apartments. B-Block, No.38, Azeez Nagar, Kodampakkam Main Road, 1 Mr.M.Vincnetvetri Chennai ...the Plaintiffs -Vs-Mr.Suresh S/o Krishnan, 2. Iffco Tokio General Insurance ...Respondents Co., Ltd., No.26, 3rd Street, Sabthagiri Mr.M.Vincnetvetri, S/o Manmadhan Nagar, Thattanchavady, Rangasamy Nagar, Pondicherrythe Defendant No:1/174, Mittaikara Street, Sikkarayapuram, Kundrathur, Chennai – 600 069. Please take notice that in the O.S.No. 3870 of 2022 filed by Please take notice that the above the Plaintiffs herein before the M.C.O.P filed by the Petitioner before the Honorable Judge IV Court of Small Causes at XXIV Assistant City Civil Court at Chennai, Paper publication of the notice has been ordered Chennai has been ordered notice to the above Defendant on to you returnable by 24/07/2023 28.07.2023 returnable 24.08.2023. Therefore, Therefore, you are required to appear before the said court on 07/09/2023 at 10:30 A.M failing the Defendant is hereby called upon to take notice and appear before which the above matter will be the XXIV Assistant City Civil decided in your absence. G. Babu Ganesh, Court at Chennai on 24.08.2023 at 10.30.A.M in the above in O.S.No. 3870 of 2022 either in COUNSEL FOR PETITIONER person or through your Advocate IN THE XXIII ASST CITY CIVIL COURT AT MADRAS failing which the matter decided in your absence. B.Ramar, O.S. No. 1490 of 2023 Advocate. CANARA BANK, FORMERLY SYNDICATE BANK. Counsel for Plaintiffs SHENOY NAGAR BRANCH,-II Rep. by its Branch Manager சென்னை உயர்நீதிமன்றம் And Principal Officer (சிறப்பு அசல் அதிகார வரம்பு) W.P.No. 5883/2017 Vs பட்டர்ஃப்ளை காந்திமதி 1. Mr.K.MOHAN & ANR அப்ளியன்ஸ் லிமிடெட் எண்.143, வண்டலூர், கேளம்பாக்கம் То புதுப்பாக்கம்–603103 Mr.K.MOHAN, ...மனுதாரர் S/o.Kanniyapan, No.2, 85th Street, எகிர் 1) முதன்மை நீதிபதி Ashok Nagar, Chennai-600 083. 1) புதல்லைம் நத்தத் 1வது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற கட்டிடம், And also No.10, N.S.K. Street, சென்னை– 600 104 Mathivalagan Nagar 2) H. கரிமுல்லா ஷெரீப் Saligramam, Chennai-600 093. 2. Mr.K.SATHISH, S/o.Kasi, ககவு எண். 80/55A, பெரியார் நகர். திருவொற்றியூர்,சென்னை–000 019 No.10/60. SSK Avenue. ...எதிர்மனுகாரர் 2nd Street, Kolathuuan Cherry, நாங்கள் மனுதாரர் பட்டர் lyyappanthangal, Chennai - 600 056. காந்திமதி அப்ளியன்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்காக W.P.No. 5883/2017 என்ற வழக்கில் வழக்கறிஞராக ---- DEFENDANTS. In the above suit filed by the ஆஜராகன்றோம். மேற்படி சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி வழக்கில் plaintiff against you for recovery of sum of Rs.1,48,878,58 together with further interest எதிர்மனுதாரர் 09.08.2023ம் and costs as prayed for in the Plaint. The Hon'ble XXIII ASST பதிலாளிக்க ஆஜராக ____ ஆதரான பலலாளக்க தங்களுக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. Judge, City Civil Court at Madras தாங்களோ Ordered Notice to you returnable by 17-08-2023. Take notice that அல்லகு தங்களின் வழக்கறிஞர் மூலமோ f you fail to attend and appear in . 09.08.2023 அன்ற காலை 10.30 மணிக்கு மேற்படி சென்னை மணிக்கு மேற்ட உயர்நீதிமன்றத்தில் person or through an Advocate at 10.30 am on 17-08-2023 before ஆஜராக உயாந்தமன்றத்தல் ஆஜராக வேண்டும். தவறினால் வழக்கு ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டு the Hon'ble XXIII ASST Judge, City Civil Court at Madras, the above matter will be heard and முடிவு செய்யப்படும். decided in your absence. P.SREENIVASULU குப்தா மற்றும் ரவி வழக்கறிஞர்கள்

2ம்

தேதி

Versus 1. S.Gopala Krishnan, S/o. Mr. Srinivasan, G.Prasanth S/o. Mr.S.Gopalakrishnan -Defendants -VERSUS-1. S.Gopala Krishnan. S/o. Mr. Srinivasan, 2. G.Prasanth S/o. Mr.S.Gopalakrishnan Both residing at No.103, East Vanniar Street, Kalaignar Karunanidhi Nagar, Chennai-600 078. -Defendants In the above suit the Hon'ble XIV Assistant City Civil Court, Chennai on 01.08.2023 was pleased to order notice to you by effecting substituted service for the hearing 14.8.2023 Take notice to appear in the above matter before the Hon'ble XIV Assistant City Civil Court on 14.8.2023 either in person or through your advocate, ,failing which the above case will be heard and decided in your R. Karthik absence. N.Vasanth Kumar Counsel for Plaintiff Before the Subordinate Court, at Tambaram. H.M.O.P.No. 32 / 2023 Preethi Mali M W/o.S. Senthilkumar D/o.J.Mahalingam, No.3363H, AE Block, 11th Main Road, ... PLAINTIFF. Anna Nagar, Chennai-600 040 ... DEFENDANTS Versus S. Senthilkumar, S/o. Sevugan T4, Ruby Enclave, Kurunji Nagar 2nd Main Road, Old Perungalathur, Chennai-600 063 -Respondent To S. Senthilkumar, S/o.Sevugan T4, Ruby Enclave, Kurunji Nagar 2nd Main Road, Old Perungalathur, Chennai-600 063 -Defendants Please take notice that in the mentioned HMOP, the the mentioned nivor, Learned Subordinate Judge, pleased to Tambaram was pleased order paper publication by 18.08.2023 for your appearance on that date. Please also takeNotice and appear before the aforementioned court on 18.08.2023 at 10.30 a.m. either in person or through your advocate. Failing which the above matter will be heard and decided in your absence. N.Manikandan D.Kalpana &

Counsel for Plaintiff

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) கோரப்படாத வத்தொகை தொடர்பான நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை மாற்றுதல்

2015–16 ஆம் ஆண்டிற்கான இறுதி ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து ஏழு (7) ஆண்டுகளாக உரிமைகோரப்படாமல் இருக்கும் பங்குதாரர்களுக்கு, தங்கள் ஈவுத்தொகையை கோரிப் பெறாத/ பணமாக்காத பங்குதாராகளுக்கு இதன்மூலம் அறிவிப்பு வழங்கப்படுகிறது.

அவ்வப்போது திருத்தப்பட்ட நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பிரிவு 124(6)–ன் விதிகள் மற்றும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கியல், தணிக்கை, பரிமாற்றம் மற்றும் பணத்தைத் ஆணையை (அணைவைல், தணாணாக, பாயாற்றம் மற்றும் அண்ணை திரும்பப்பெறுதல்) விதிகள், 2016–ன்படி கடந்த ஏழு ஆண்டுகளாக பங்குதாரர்களால் ஈவுத்தொகை கோரப்படாமல் இருக்கும் ஈக்விட்டி பங்குகள், மத்திய அரசால் நிறுவப்பட்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் டிமேட் கணக்கிற்கு நிறுவனத்தால் மாற்றப்பட வேண்டும் அதன்படி, 2015–16–ம் ஆண்டில் செய்யப்பட்ட ஈவுத்தொகை அறிவிப்பிலிருந்து கங்கள் டிவிடெண்டிற்கு உரிமை கோராத அனைத்து பங்குதாராகளில் ங்குகளும் IEPF–க்கு மாற்றப்படும்.

இது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாராகளுக்கும் நிறுவனத்திடம் உள்ள அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் தனிப்பட்ட அறிவிப்புகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன, மேலும் அத்தகைய பங்குதாராகளின் விவரங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் www.rajtvnet.in–ல் உள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாராகளும் தங்கள் பங்குகள் மற்றும் கோரப்படாத ஈவுத்தொகை (களை) அக்டோபா், 2023–ன் கடைசி நாளான அதாவது அக்டோபா 31, 2023 அன்று அல்லது அதற்கு முன் நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் செய்து கோருமாறு மீண்டும் கேட்டுச் கொள்ளப்படுகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பிறகு செய்யப்படும் எந்தவொரு கோரிக்கையும் செல்லுபடியாகாது மற்றும் பதிவு செய்யப்படாது.

IEPFக்கு மாற்றப்படும் தனிப்பட்ட தொகை, பங்குகள் அல்லது பிற நன்மைகள் தொடர்பாக நிறுவனம் அல்லது அதன் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு ஏதிராக எந்தக் கோரிக்கையும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளவும். இருப்பினும், IEPF ஆணையம் (கணக்கியல், தணிக்கை, பரிமாற்றம் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்) விதிகள், 2016–ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம், பங்குதாராகள் தங்கள் கோரப்படாத வுத்தொகை மற்றும் ஏற்கனவே IEPF–க்கு மாற்றப்பட்ட பங்குகளை கோரலாம்

இந்த விஷயம் பற்றிய கூடுதல் தகவல் / தெளிவுபடுத்தலுக்கு comp_secr@rajtvnet.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் கீழே கையொப்பமிடப்பட்டவர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது எங்கள் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரை அணுகலாம், அவரின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

M/s கேமியோ கார்ப்பரேட் சா்வீசஸ் லிமிடெட், யூனிட்: ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட், சுப்ரமணியன் பில்டிங், 5வது தளம், எண். 1 கிளப் ஹவுஸ் ரோடு, சென்னை 600002, தொலைபேசி: 044 28460390, மின்னஞ்சல் iepf@cameoindia.com

	ராஜ் டெலிவிஷன் நெட்ஒர்க் லிமிடெட்டிற்காக
இடம்: சென்னை	நம்ரதா கே
நாள்: 02.08.2023	நிறுவனச் செயலர்